



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 18.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 971/D/2020

திருமதி T.விஜயலட்சுமி

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / நகரமைப்பு அலுவலர்,
காஞ்சிபுரம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	23.09.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	13.11.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	28.01.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையில் மனுதாரர் திருமதி T.விஜயலட்சுமி மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திருமதி. சுப்புதாய், நகரமைப்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் நகரமைப்பு அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், உதவி இயக்குநர் / உறுப்பினர் செயலர் (பொ), காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் அவர்களின் ந.க.எண்.2899/2018/காஉதி, நாள் 29.08.2018 மற்றும் உதவி இயக்குநர் / உறுப்பினர் செயலர் (பொ), காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் அவர்களின் ந.க.எண்.2900/2018/காஉதி, நாள் 29.08.2018, தனது மனையை வரன்முறைப்படுத்தும் ஒப்புதல் கடிதங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம், மனை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக செலுத்தவேண்டிய வரன்முறைக்கட்டணம் மற்றும் வளர்ச்சிக்கட்டணம்

ஆகியவற்றின் விவரம் உள்ளிட்ட முழு விவரங்களை மொத்தம் 3 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், மனுதாரர், தனக்கு பொது அதிகார அமைப்பின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஏற்பளிப்பு செய்ததின் அடிப்படையில், இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 971/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் /

நகரமைப்பு அலுவலர்,

காஞ்சிபுரம்.

மனுதாரர்:-

திருமதி T.விஜயலட்சுமி,

எண்.1 பி, புண்ணியகோட்டிஸ்வரர்

கோயில் தெரு,

சின்ன காஞ்சிபுரம் - 631 501.